



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1982 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,
நிதி (திருத்தச்) சட்டம்**

[1982 மார்ச்சு மாதம் 25 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1982, மார்ச்சு மாதம் 26 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக
வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு, அரசாங்க வெளியிடலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1982 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம்

[1982, மார்ச்சு மாதம் 25 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ. 5/82

1489

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்
கான ஒரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :—

1. இச்சட்டம், 1982 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம். கருக்கப்பெயர்.

2. ஐம்பத்தொன்பதாம் பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன், இதனகத்துப்பின்னர், “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடுசெய்யப்படும், 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச்சட்டத்தின் 59அ-என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :—

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்கச் சட்டத்தில் 59அ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துதல்.

“பிரசைகள் அல்லாதவர்க ளாகிய எவ ருக்கு ஏதேனும் காணியின் சொத்தாண்மை கைமாற்றப்படு கின்றதோ அவர் கைமாற் றற் சாதனத் தில் வெளிப் படுத்துகை யொன்றை ஒப்பமிடல்.

59அ. இலங்கைப் பிரசை ஒருவரல்லாதவரும், வரி செலுத்துவதற்கானவருமாயுள்ள எவரேனும் ஆளுக்கு ஏதேனும் காணியின் சொத்தாண்மை கை மாற்றப்படுமிடத்து, அத்தகைய ஆள், அத்தகைய கைமாற்றத்தைப் பயனுறுத்துகின்ற சாதனத்தினடி யில், அவர் ஓர் இலங்கைப் பிரசை அல்லர் எனக் குறிப் பிட்டு, வெளிப்படுத்துகை ஒன்றை ஒப்பமிடல் வேண் டும். வெளிப்படுத்துபவரின் ஒப்பம், அத்தகைய சாத னத்தை அத்தாட்சிப்படுத்தும் நொத்தாரிசுவால் அத் தாட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.”.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 60 ஆம் பிரிவு இத்தால் பின்வரு மாறு திருத்தப்படுகிறது :—

முதன்மைச் சட்டவாக்கத் தின் 60 ஆம் பிரிவைத் திருத்துதல்.

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலம் :—

“(1) ஆவணங்களைப் பதிவுசெய்தற் கட்டளைச்சட்டத்தின் ஏற் பாடுகளுக்கிணங்க, ஆளேவருக்கும், ஏதேனும் காணியின் சொத் தாண்மைக் கைமாற்றம் ஒன்றினைப் பயனுறுத்தும் சாதன மொன்று பதிவுசெய்யப்படுவதற்கென காணிப் பதிவாளருக்குச் சமர்ப்பிக்கப்படுமிடத்து, பதிவாளரானவர் அக்கட்டளைச்சட்டத் தின் ஏற்பாடுகளுக்கமைவாக அத்தகைய சாதனத்தைப் பதிவு செய்தல் வேண்டும் :

ஆயினும், எவ்வாறாயினும், அத்தகைய சாதனம் 59அ என்னும் பிரிவில் குறிப்பிடுசெய்யப்பட்ட வெளிப்படுத்துகையொன்றைக் கொண்டிருக்குமிடத்து, பதிவாளர், அத்தகைய சாதனத்தினால் பயனுறுத்தப்பட்ட கைமாற்றுதல் தொடர்பில் செலுத்தப்படற் பாலதான வரி அவருக்குச் செலுத்தப்பட்டிருந்தாலன்றியும் செலுத்தப்படும் வரையிலும் அத்தகைய சாதனத்தைப் பதிவு செய்ய மறுத்தல் வேண்டும்.”.

- (2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், “(1) ஆம் உட்பிரிவின் அல்ல
(2) ஆம் உட்பிரிவின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, அ
வுட்பிரிவில் அச்சொற்கள் தோன்றுமிடங்களிலெல்லாம் “(2
ஆம் உட்பிரிவின்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 64 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 64 ஆம் பிரிவு, அப்பிரிவின் முடிவின்
பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன்மூலம் இத்தால் திருத்தப்படு
கின்றது :—

“(4) எந்த எவரேனும் ஆள், 59அ என்னும் பிரிவினால் ஏதேனும்
காணியினுடைய சொத்தாண்மைக் கைமாற்றமொன்றினைப் பற்றிய
தான சாதனமொன்றில் வெளிப்படுத்துகையொன்றுக்கு ஒப்பமிடத்
தேவைப்படுத்தப்பட்டுள்ளாரோ அந்த ஆளொருவராகவிருக்கின்ற அத்
தகைய ஆள், அத்தகைய வெளிப்படுத்துகையை ஒப்பமிடத் தவறுவா
ராயின், இச்சட்டத்தின் இந்தப் பாகத்தின்கீழ் தவறென்றுக்குக் குற்ற
வாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதிவானொருவர் முன்னிலையிலான
சுருக்கமுறை விளக்கத்தின்பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன்மேல்
ஒரிலட்சம் ரூபாவை விஞ்சாதவொரு குற்றப்பணத்திற்கு அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாதவொரு காலப்பகுதிக்கான மறியற்
றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை
ஆகிய இரண்டிற்கும், அத்துடன் ஒவ்வொரு விடயத்திலும் அத்தகைய
சாதனத்தினால் கைமாற்றப்பட்ட காணியினது பெறுமதியின் இரு
மடங்கிற்குச் சமமானவொரு மேலதிகத் தண்டத்துக்கும் ஆளாதலும்
வேண்டும்.

(5) நாலாம் உட்பிரிவின்கீழான தவறென்று ஆட்கள் குழுவொன்றி
னால் புரியப்படுமிடத்து, அப்போது—

(அ) அந்த ஆட்கள் குழு, கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாக இருக்கு
மாயின், தவறுபுரியப்பட்ட நேரத்தில், அக்கூட்டிணைக்கப்பட்ட
குழுவின் ஒரு பணிப்பாளராக, முகாமையாளராக, செயலாள
ராக அல்லது இதனையொத்த வேறு அலுவலராக இருந்த ஒவ்
வோராளும்; அல்லது

(ஆ) அவ்வாட்கள் குழு குழுமமொன்றாக இருக்குமாயின், தவறுபுரி
யப்பட்ட நேரத்தில் அக்குழுமத்தின் பங்களாளரொருவராக
இருந்த ஒவ்வோராளும்,

அத்தவறு அவருக்குத் தெரியாமல் அல்லது அவர் உடந்தையாகவிராது
புரியப்பட்டது எனவும் அவரது பணிகளின் இயல்பைக் கருத்திற்
கொண்டும் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் பிரயோகித்திருக்கவேண்டி
யவாறான தவறு புரியப்படுவதைத் தடுப்பதற்கான அத்தகைய எல்லா
விழிப்புக்கவனத்தையும் அவர் பிரயோகித்தார் எனவும் எண்பித்தா
லன்றி, அத்தவறுக்குக் குற்றவாளியாகக் கருதப்படுதல் வேண்டும்.”